



இலங்கை கணக்கீட்டு தொழினுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் II பரீட்சை – ஜூலை 2024

(Level II Examination – July 2024)

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(201) உயர் நிதிக்கணக்கீடும் கிரயவியலும் (AFC)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்
இல, 640, வென். முறைத்தெட்டுவள ஆண்த நாகமி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05
தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் வெளியீடு

இலங்கை கணக்கீட்டு தொழினுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் II பரீட்சை – ஜூலை 2024

(201) உயர் நிதிக் கணக்கீடும் கிரயவியலும்
பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

நோக்கச் சோதனை வினாக்கள்
(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி - A

வினா 01 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

1.1 (4)

(02 புள்ளிகள்)

1.2 (3)

| ஆண்டு | வருட அமும்பத்திலுள்ள மீதி | வருடாந்த தேவை | திரண்ட தேவைமானம் | தேவை நிகர பெறுமதி |
|---------|---------------------------|---------------|------------------|-------------------|
| 2021/22 | 1,200,000 | 120,000 | 120,000 | 1,080,000 |
| 2022/23 | 1,080,000 | 108,000 | 228,000 | 972,000 |
| 2023/24 | 972,000 | 97,200 | 325,200 | 874,800 |

(02 புள்ளிகள்)

1.3 (1)

(02 புள்ளிகள்)

1.4 (2)

(02 புள்ளிகள்)

1.5 (4)

சன் கம்பனி

இலாப இணக்கக் கூற்று

கிரயக் கணக்கின் படி இலாபம் 352,000

கிரயக்கணக்கின் படி இறுதி மூலப்பொருள் மீதான

கூட்டு: குறைவுப் பெறுமதி

10,000

கிரயக்கணக்கின் படி ஆரம்ப முடிவுப் பொருள்

மீதான மிகைப் பெறுமதி

15,000 25,000

கிரயக்கணக்கின் படி ஆரம்ப மூலப் பொருள்

கழி: மீதான குறைவுப் பெறுமதி

7,000

கிரயக்கணக்கின் படி இறுதி முடிவுப் பொருள்

மீதான மிகைப் பெறுமதி

8,000 (15,000)

நிதிக்கணக்கீட்டின் படி இலாபம்

362,000

(02 புள்ளிகள்)

1.6 ABC கிரயம் என்பது செயற்பாட்டு அடிப்படையிலான செலவைக் குறிக்கிறது. இது ஒரு நிறுவனத்திற்குள் குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கு செலவுகளை அடையாளம் கண்டு ஒதுக்கும் கணக்கியல் முறையாகும். பின்னர் அந்த செயற்பாடுகளின் பயன்பாட்டின் அடிப்படையில் உற்பத்திகள் அல்லது சேவைகளுக்கு அந்த செலவுகளை ஒதுக்குகிறது.

(02 புள்ளிகள்)

- 1.7 (i) பங்காளர்களுக்கான ஊதியம்:** பங்காளர்கள் ஊதியம் பெற உரிமை இல்லை
- (ii) பங்குடமைக்கான மூலதனத்தை அறிமுகப்படுத்துதல்:** பங்காளர்கள் மூலதனத்தை சமமாக அறிமுகப்படுத்த உரிமை உண்டு
- (iii) ஒரு புதிய பங்காளரை அனுமதிப்பது:** ஏற்கனவே உள்ள அனைத்து பங்காளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும்

(03 புள்ளிகள்)

1.8

| | நிதிக் கணக்கீடு | கிரயக் கணக்கீடு |
|-----------------------------|---|---|
| நோக்கம் | இது செயற்பாட்டு பெறுபேறுகள் மற்றும் வணிகத்தின் நிதி நிலைமையை முன்வைக்க தயாரிக்கப்பட்டுள்ளது. | முறையான திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் தீர்மானமெடுப்பதில் முகாமைக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. |
| கொடுக்கல் வாங்கல்களின் அளவு | இது முழு வணிகத்தின் கொடுக்கல் வாங்கல்களையும் உள்ளடக்கியது. | இது கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பகுதியை மட்டும் உள்ளடக்கியது. உம் : உற்பத்தி |
| இருப்பு பெறுமதியிடல் | இருப்பு “கிரயம்” அல்லது ”நிகர தேற்றகு பெறுமதி” இவற்றில் குறைவாக இருப்பதில் மதிப்பிடப்படுகின்றன. | இருப்பு “கிரயத்தில்” மதிப்பிடப்படுகின்றன. |

(03 புள்ளிகள்)

1.9

கீழே உள்ளவற்றில் ஏதேனும் மூன்றிற்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படலாம். (பாடப்புத்தகத்தின் 120 ஆவது பக்கம்)

- கடன் பத்திரங்கள் கடன் கருவிகளாகவும், கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் நிறுவனத்தின் கடன் வழங்குநர்களாகவும் உள்ளனர்.
- மீட்பு தேதி மற்றும் மீட்பின் போது செலுத்தப்பட்ட குறிப்பிட்ட பெறுமதி ஆகியவை கடன் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- கடன் பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன,

முக்கியமாக ஆண்டுக்கு அல்லது அரை ஆண்டுக்கு செலுத்தப்படுகின்றன.

4. கடன் பத்திரதாரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.

5. கடனீட்டுப் பத்திரங்களுக்கு செலுத்தப்படும் வட்டி இலாபத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிறது, எனவே, நிறுவனம் நட்டத்தைச் சந்தித்தாலும், கடனீட்டுப் பத்திரங்களின் வட்டி இலாபம் மற்றும் நட்ட கணக்கில் வரவிடப்படுகிறது.

(03 புள்ளிகள்)

1.10

ஏயு கட்டுப்பாட்டுக் கணக்கு

| | | | |
|--------------------------|----------------|----------------------|----------------|
| கொள்வனவு மீது | | மீதி கீ/வ | |
| செலுத்திய VAT | 64,800 | விற்பனை மீது செலுத்த | 125,000 |
| விற்பனைத்திரும்பல் மீதான | | வேண்டிய ஏயு | |
| VAT | 8,100 | | 178,200 |
| மீதி கீ/செ | 230,300 | | |
| | 303,200 | | 303,200 |
| | | மீதி கீ/வ | |
| | | | 230,300 |

செய்முறைகள்

| | | |
|--------------------------|-------------|---------|
| விற்பனை மீதான VAT | 990,000X18% | ரூபா. |
| கொள்வனவு மீதான VAT | 360,000X18% | 178,200 |
| விற்பனைத்திரும்பல் மீதான | | 64,800 |
| VAT | 45,000X18% | 8,100 |

(04 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி A முடிவு

வினா 02 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 4- நிறைவில் பதிவியல் முறையைக் கையாண்டு கணக்கறிக்கைகளை தயாரித்தலும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்களும்

(a)

சக்தி பற்றிக் டிசைன்

இலாப மற்றும் நட்ட கூற்று

31 மார்ச் 2024 இல் முடிவடைந்த மாதத்திற்கானது

ரூபா.

| | | |
|------------------------------|-----------|----------------|
| விற்பனை (W1) | | 687,000 |
| விற்பனைக் கிரயம் | | |
| கொள்வனவு (W2) | 771,300 | |
| இறுதி இருப்பு | (244,100) | (527,200) |
| மொத்த இலாபம் | | 159,800 |
| ஏனைய வருமானம் | | - |
| கழி: செலவுகள் | | |
| அலுவலக கட்டட வாடகை | 12,500 | |
| மின்சாரம் | 8,000 | |
| வடிவமைப்பு உபகரண தேய்வு (W3) | 2,500 | |
| அலுவலக செலவுகள் | 26,200 | |
| வியாபார பதிவுச் செலவுகள் | 5,300 | |
| வங்கிக் கட்டணம் | 2,500 | |
| காட்சியறைச் செலவினங்கள் | 8,200 | (65,200) |
| தேறிய இலாபம் | | 94,600 |

செய்முறைகள்

W1: விற்பனை

விற்பனைக் கணக்கு

| | | | |
|---------------------|----------------|----------------|----------------|
| இலாப மற்றும் நட்டம் | 687,000 | 2024/3/11 காசு | 320,000 |
| | | 2024/3/18 காசு | 225,000 |
| | | 2024/3/25 காசு | 118,500 |
| | | கடன் விற்பனை | 23,500 |
| | 687,000 | | 687,000 |

W2: கொள்வனவு

கொள்வனவுக் கணக்கு

| | | | |
|------------------|----------------|-------------|----------------|
| 2024/3/4 காச | 325,000 | இலாப நட்டம் | 771,300 |
| ஏனைய மூலப்பொருள் | 68,300 | | |
| 2024/3/17 காச | 333,000 | | |
| கடன் கொள்வனவு | 45,000 | | |
| | 771,300 | | 771,300 |
| | | | |

W3: தேய்மானம்

வழவமைப்பு உபகரணத்திற்கான தேய்மானம்

| | |
|-------------------|------------------|
| உபகரண தேய்மானம் | 120,000 |
| பாவனைக் காலம் | 4 வருடங்கள் |
| மாதாந்த தேய்மானம் | (120,000/4)X1/12 |
| | 2,500 |
| | |

(08 புள்ளிகள்)

(b)

இறுதி மூலதனம் = ஆரம்ப மூலதனம் + மேலதிக மூலதனம் - பற்றுக்கள் + வருடத்திற்கான இலாபம்/(நட்டம்)

31 மார்ச் 2024இல் உள்ளவாறான மூலதனம் = $575,000 - 65,000 + 94,600$

= ரூபா. **604,600**

(02 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 03 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 3 – பங்குடைமை வணிகத்திற்கான நிதிக் கூற்றுக்கள்

(a)

CSN கூற்றுலா விடுதி
இலாப நட்ட பகிர்வுக் கணக்கு

31 மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

ரூபா.'000

| | | |
|--|-------|---------|
| தேநிய இலாபம் | | 4,330 |
| கடன் மீதான வட்டி ($2,400 \times 12\%$) | | (288) |
| வாடகை ($6,000 \times 10\%$) | | (600) |
| பகிர்வுக்கு முன்னரான தேநிய இலாபம் | | 3,442 |
| பங்காளர் சம்பளம் | | |
| நிசித் (100×12) | 1,200 | (1,200) |
| | | |
| மூலதன வட்டி | | |
| சரித் ($960 \times 10\%$) | 96 | |
| சுரித் ($840 \times 10\%$) | 84 | |
| நிசித் ($1,500 \times 10\%$) | 150 | (330) |
| இலாப பகிர்வு | | |
| சரித் ($1,912 \times 2/5$) | 765 | |
| சுரித் ($1,912 \times 1/5$) | 382 | |
| நிசித் ($1,912 \times 2/5$) | 765 | (1,912) |
| | | |

(05 புள்ளிகள்)

(b)

SRI LANKA

பங்காளர் நடைமுறைக் கணக்கு

ரூபா.'000

| | சரித் | சுரித் | நிசித் | | | சரித் | சுரித் | நிசித் |
|------------|--------------|------------|--------------|------------------|-----|--------------|------------|--------------|
| பற்றுக்கள் | 600 | 466 | 750 | பங்காளர் சம்பளம் | | - | - | 1,200 |
| | | | | கடன் மீதான வட்டி | | - | - | 288 |
| | | | | மூலதன வட்டி | 96 | 84 | 150 | |
| | | | | செலுத்திய வாடகை | 600 | - | - | |
| மீ/கீ/செ | 861 | 466 | 1653 | பங்கிலாபம் | | 765 | 382 | 765 |
| | 1,461 | 466 | 2,403 | | | 1,461 | 466 | 2,403 |
| | | | | மீ/கீ/வ | | 861 | 466 | 1653 |

(05 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 04 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 4- நிறைவில் பதிவியல் முறையைக் கையாண்டு கணக்கறிக்கைகளை தயாரித்தலும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்கள்

(a)

அங்கத்தவர் சந்தா கணக்கு

| | | | |
|-----------------------------|------------------|-----------------------------------|------------------|
| வருடத்திற்கான சந்தா (W4) | 975,000 | மீதி கீ/வ (W1) | 225,000 |
| (வருமானம் மற்றும் செலவினம்) | | பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் | 855,000 |
| மீதி கீ/செ (W2) | 150,000 | மீதி கீ/செ (W3) | 45,000 |
| | 1,125,000 | | 1,125,000 |
| மீதி கீ/வ | 45,000 | மீதி கீ/வ | 150,000 |

செய்முறைகள்

W1

அரம்ப முற்பணம்
(5 அங்கத்தவர்கள் X ரூபா.15,000X 3 வருடங்கள்)

ரூபா.

225,000

W2

முற்பண இறுதி மீதி
(5 அங்கத்தவர்கள் X ரூபா.15,000X 2 வருடங்கள்)

150,000

W3

இறுதி அங்கத்துவக் கட்டண
நிலுவை
(3 அங்கத்தவர்கள் X ரூபா.15,000)

45,000

W4

வருடாந்த அங்கத்துவக் கட்டணம்
(53+12 அங்கத்தவர்கள் X ரூபா.15,000)

975,000

(04 புள்ளிகள்)

(b)

வனவிலங்கு பிரியர்கள் அமைப்பு
31 மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டுக்கான
வருமான மற்றும் செலவினக் கணக்கு

(ரூபா. '000)

| | | |
|--------------------------------------|-----|------------|
| | | |
| வருமானம் : | | |
| கண்காட்சி மீதான இலாபம் (குறிப்பு 01) | 215 | |
| அங்கத்துவ சந்தாக் கட்டணம் | 975 | |
| | | 1,190 |
| செலவினங்கள் | | |
| வாடகை (30 x 12) | 360 | |
| சம்பளம் | 360 | |
| மின்சாரம் மற்றும் நீர் | 8 | |
| அச்சிடுதலும் காகதாதியும் (50 x 90%) | 45 | |
| மடிகணிணிகள் மீதான தேய்வு (500 x 20%) | 100 | (873) |
| மிகை | | 317 |

குறிப்பு 01:

| | | |
|-------------------------------------|------|------------|
| கண்காட்சி வருமானம் (1,500 x 90%) | 1350 | |
| நன்கொடை | 50 | 1400 |
| செலவுகள்: | | |
| வாடகை (1,300 - 360) | 940 | |
| விளம்பரப்படுத்தல் செலவுகள் | 240 | |
| அச்சிடுதலும் காகதாதியும் (50 x 10%) | 5 | (1,185) |
| இலாபம் | | 215 |

(06 புள்ளிகள்)
(மோத்தம் 10 புள்ளிகள்)

வினா 05 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 08 – ஒன்றித்த மற்றும் ஒன்றினைக்கப்படாத கணக்கீட்டு முறைமை
(a)

மூலப்பொருள் கட்டுப்பாட்டு கணக்கு

| | | | |
|----------------------|------------------|------------|------------------|
| மீதி கீ/வ | 950,750 | குறை வேலை | 1,550,000 |
| வியாபார வழங்குனர் | | | |
| கட்டுப்பாட்டு கணக்கு | 2,300,000 | மீதி கீ/செ | 1,700,750 |
| | <hr/> | | <hr/> |
| | 3,250,750 | | 3,250,750 |
| மீதி கீ/வ | 1,700,750 | | <hr/> |

(02 புள்ளிகள்)

குறை வேலை கட்டுப்பாட்டு கணக்கு

| | | | |
|--------------------------------|------------------|-------------------|-----------|
| மீதி கீ/வ | 275,600 | இறுதி மூலப்பொருள் | 2,800,000 |
| மு.பொ. கட்டுப்பாட்டு கணக்கு | 1,550,000 | | |
| சம்பளக் கட்டுப்பாடு | 700,000 | | |
| உற்பத்தி மேந்தலைக் கட்டுப்பாடு | 350,000 | மீதி கீ/செ | 75,600 |
| | <hr/> | | <hr/> |
| | 2,875,600 | | 2,875,600 |
| மீதி கீ/வ | 2,875,600 | | <hr/> |

(03 புள்ளிகள்)

இறுதி மூடிவுப்பொருள் கட்டுப்பாட்டுக் கணக்கு

| | | | |
|--------------------------------|------------------|--------------------|------------------|
| மீதி கீ/வ | 1,850,300 | விழிப்பனைக் கிரயம் | 2,450,000 |
| உற்பத்தி மேந்தலைக் கட்டுப்பாடு | 2,800,000 | மீதி கீ/செ | 2,200,300 |
| | <hr/> | | <hr/> |
| | 4,650,300 | | 4,650,300 |
| மீதி கீ/வ | 2,200,300 | | <hr/> |

(02 புள்ளிகள்)

(b)

அத்தியாயம் 09 – கிரய முறைமைகள்

வேலைக் கிரயத் தாள் -A10000

ரூபா.

| | | |
|-------------------------------|--|------------------|
| நேர் மூலப்பொருள் | (7,500 கிலோ X ரூபா. 400) | 3,000,000 |
| நேர்க் கூலி: திணைக்களம் A | (250 மணித்தியாலங்கள் X ரூபா. 1,500) | 375,000 |
| நேர்க் கூலி: திணைக்களம் B | (500 மணித்தியாலங்கள் X ரூபா. 750) | 375,000 |
| மூலக்கிரயம் | | 3,750,000 |
| உற்பத்திக் கிரயம் | (750,000X80%) | 600,000 |
| மொத்தக் கிரயம் | | 4,350,000 |
| கூட்டு: விற்பனை விலை மீது 25% | (4,350,000/80*20) | 1,087,500 |
| விற்பனை விலை | | 5,437,500 |

(03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 06 – மூலப்பொருள் மற்றும் கூலிக்கான கணக்கீடு

(A) (a)

SRI LANKA

பொருளாதாரக் கட்டளைக் கணியம் (EOQ) மற்றும் உத்தம கட்டளைக் கணியத்தை கணிப்பீடுவதற்கு பின்வரும் EOQ சமன்பாட்டினை பயன்படுத்த முடியும்.

$$EOQ = \sqrt{\frac{2 * D * C_o}{C_h}}$$

இங்கு:

D மூலப்பொருளுக்கான வருடாந்தக் கேள்வி (6,400 அலகுகள்),

C_o கட்டளைக்கான கிரயம் (ரூபா. 100),

C_h அலகோன்றை வைத்திருப்பதற்கான வருடாந்த கிரயம் (களஞ்சிய செலவு ரூபா.2).

$$EOQ = \sqrt{\frac{2 * 6400 * 100}{2}}$$

$$= \underline{800}$$

பொருளாதாரக் கட்டளைக் கணியம் (EOQ) 800 அலகுகள்.

(03 புள்ளிகள்)

(ய) உத்தம கட்டளைக் கணியத்தை கணிப்பீடுவதற்கு பின்வரும் சமன்பாட்டினை பயன்படுத்த முடியும்.

$$\text{Optimum Number of Orders} = \frac{D}{\text{EOQ}} = 6,400/800 = 8 \text{ கட்டளைகள்.}$$

வருடத்திற்கான உத்தம கட்டளைக் கணியம்.

(02 புள்ளிகள்)

(B)

| <u>சேமித்த மணித்தியாலங்கள்</u> | | <u>மணித்தியாலங்கள்.</u> |
|---|-----------------------------------|-------------------------|
| 120 அலகுகளைத் தயாரிப்பதற்கான நியம மணித்தியாலங்கள் | (120 அலகுகள் X 24 நிமிடங்கள்) /60 | 48 |
| கிழமைக்கான வேலை மணித்தியாலங்கள் | | (40) |
| சேமித்த மணித்தியாலங்கள் | | 8 |
| உழைப்பு | | ரூபா. |
| சாதாரண வேலை மணித்தியாலங்கள் | (40 மணித்தியாலங்கள் X ரூபா.200) | 8,000 |
| மிகைபூதியம் | 8மணி X (ரூபா.200 X 150%) | 2,400 |
| மொத்த உழைப்பு | | 10,400 |

(05 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி B முடிவு

வினா 07 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :**அத்தியாயம் 02 – ஸரையறுக்கப்பட்ட கம்பனிகளின் நிதிக்கூற்றுக்கள்****(a)****C-லங்கா (தனியார்) கம்பனி**

31 மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டுக்கான
இலாப நட்ட மற்றும் ஒன்றித்த வருமானக் கூற்று.

ரூபா. '000

| | | |
|---|------------|---------------|
| விற்பனை | | 32,865 |
| விற்பனைக் கிரயம் (W1) | | (13,552) |
| மொத்த இலாபம் | | 19,313 |
| ஏனைய வருமானம் | | |
| மோட்டார் வாகன அகற்றல் மீதான இலாபம் (W4) | | <u>1,525</u> |
| | | 20,838 |
| நிர்வாக செலவுகள் (W2) | 10,915 | |
| விநியோக செலவுகள் (W2) | 4,987 | |
| ஏனைய செலவுகள் | - | |
| நிதிச் செலவுகள் | <u>689</u> | (16,591) |
| வரிக்கு முன்னரான இலாபம் | | 4,247 |
| வருடத்திற்கான வருமான வரி (W5) | | (827) |
| வருடத்திற்கான இலாபம் | | 3,420 |

(13 புள்ளிகள்)

(b)

| | | |
|-----------------------------------|-------|------------|
| C-லங்கா (தனியார்) கம்பனி | | |
| 31 மார்ச் 2024 இல் உள்ளவாறான | | |
| நிதி நிலைக் கூற்று | | ரூபா. '000 |
| நடைமுறையல்லா சொத்துக்கள் | | |
| ஆதனம், பொறி, மற்றும் உபகரணம் (W3) | 2,270 | 2,270 |
| நடைமுறைச் சொத்துக்கள் | | |
| இருப்பு (W1) | 2,030 | |
| வியாபார வருமதிகள் (W6) | 5,833 | |

| | | |
|--|--------------|---------------|
| அலுவலக வாடகை முற்பணம் (W7) | 222 | |
| வங்கியிலுள்ள காசு | 4,937 | 13,022 |
| மொத்த சொத்துக்கள் | | 15,292 |
| உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள் | | |
| கூறப்பட்ட மூலதனம் | 1,000 | |
| பொது ஒதுக்கம் | 1,000 | |
| கைக்கொள் இலாபம் ($5,269+3,420-1,000$) | <u>7,689</u> | 9,689 |
| நடைமுறையல்லா பொறுப்புக்கள் | | |
| வங்கிக் கடன் | 4,650 | 4,650 |
| நடைமுறைப் பொறுப்புக்கள் | | |
| செலுத்த வேண்டிய மின்சாரம் | 13 | |
| செலுத்தவேண்டிய வருமான வரி (W5) | 202 | |
| வியாபார சென்மதிகள் | 726 | |
| செலுத்தவேண்டிய EPF மற்றும் ETF | 12 | 953 |
| மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள் | | 15,292 |

(12 புள்ளிகள்)

இு1: விற்பனைக் கிரயம்

$$\begin{aligned}
 \text{சேதமடைந்த இருப்பின் கிரயம்} &= \text{இறுதி இருப்பு} \times \frac{1}{3} \\
 &= 2,436,000 \times \frac{1}{3} \\
 &= \text{ரூபா.} 812,000
 \end{aligned}$$

$$\begin{aligned}
 \text{சேதமடைந்த இருப்பின் தே.நி.பெ} &= \text{கிரயம்} \times 50\% \\
 &= 812,000 \times 50\% \\
 &= \text{ரூபா.} 406,000
 \end{aligned}$$

எஸ். கே. ஏ. எஸ் 2 (LKAS 2) இல் கொடுக்கப்பட்டுள்ள அளவீட்டு அளவுகோல்களின்படி, இருப்புகள் குறைந்த செலவில் அல்லது தே.நி.பெறுமதியில் அளவிடப்பட வேண்டும். இவ்வாறு, சேதமடைந்த இருப்புகளின் மதிப்பு அவற்றின் என். தே.நி.பெறுமதியில் அளவிடப்படும். எனவே, இருப்புகள் ரூபா. 406,000 என குறைக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய இரட்டைப்பதிவு பின்வருமாறு

| | | |
|------------------------------|---------|---------|
| விற்பனைக் கிரயக் கணக்கு வரவு | 406,000 | |
| இருப்புக் கணக்கு செலவு | | 406,000 |

$$\text{சீராக்கப்பட்ட விற்பனைக் கிரயம்} = 13,146,000 + 406,000 = \text{ரூபா.} 13,552,000$$

$$\text{சீராக்கப்பட்ட இருப்பு} = 2,436,000 - 406,000 = \text{ரூபா.} 2,030,000$$

W2: செலவின வகைப்படுத்தல்

| | நிர்வாக செலவுகள் | விநியோக செலவுகள் | நிதிச் செலவுகள் |
|-----------------------------------|------------------|------------------|-----------------|
| அலுவலக வாடகை (633-222) | 411 | | |
| மோட்டார் வாகன தேய்மானம் | | 2,750 | |
| அலுவலக உபகரண தேய்வு | 510 | | |
| நீர் மற்றும் மின்சாரம் (132+13) | 145 | | |
| வியாபார வருமதிக்கான கொடுப்பனவு | | 99 | |
| எரிபொருள் | | 431 | |
| விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் | | 729 | |
| விற்பனைத் தருது | | 978 | |
| அலுவலக பராமரிப்பு | 357 | | |
| சம்பளம்து EPF மற்றும் ETF | 9,395 | | |
| வங்கிக் கட்டணம் | | | 15 |
| வங்கிக் கடன் வட்டி | | | 674 |
| ஏனைய நிர்வாக செலவுகள் | 97 | | |
| மொத்தம் | 10,915 | 4,987 | 689 |

W3: ஆதனம் பொறி மற்றும் உபகரணம்

ரூபா. '000

| கிரயம் | | | | |
|---------------------------------------|---------------------|----------------------------|----------------|---------------------|
| சொத்துக்களின் வகை | 01/04/2023 இல் மீதி | சேர்ப்பனவு / மீன்மதிப்பீடு | அகற்றல் | 31/03/2024 இல் மீதி |
| மோட்டார் வாகனம் | 12,000 | - | (4,000) | 8,000 |
| அலுவலக உபகரணம் | 2,550 | - | - | 2,550 |
| மொத்தம் | 14,550 | | (4,000) | 10,550 |
| திரண்ட தேய்மானம் | | | | |
| சொத்துக்களின் வகை | 01/04/2023 இல் மீதி | வருடாந்த தேய்மானம் | அகற்றல் | 31/03/2024 இல் மீதி |
| மோட்டார் வாகனம் | 6,000 | 2,750 | (2,000) | 6,750 |
| அலுவலக உபகரணம் | 1,020 | 510 | - | 1,530 |
| மொத்தம் | 7,020 | 3,260 | (2,000) | 8,280 |
| 31 மார்ச் 2024 இல் தேறிய நிகர பெறுமதி | | | | 2,270 |

W4: அகற்றல் மீதான இலாபம்

| | | ரூபா. '000 |
|--|---------|--------------|
| விற்பனைப் பெறுவனவு | | 3,525 |
| கழி: குறைத்தொழிய பெறுமதி | | |
| கிரயம் | 4,000 | |
| கழி: திரண்ட தேய்மானம் (2 வருடங்களுக்கு) (4,000/4X2) | (2,000) | (2,000) |
| அகற்றல் மீது இலாபம் | | 1,525 |

W5: செலுத்தவேண்டிய வருமான வரி

செலுத்தவேண்டிய வருமான வரிக் கணக்கு

| | | | |
|---------------|-------|--------------------|-------|
| செலுத்திய வரி | 625 | வருமான வரிச் செலவு | 827 |
| மீ.கீ.செ | 202 | | |
| | <hr/> | | |
| | 827 | | |
| | <hr/> | | |
| | | மீ.கீ.வ | |
| | | | 827 |
| | | | <hr/> |
| | | | 202 |

W6: வியாபார வருமதிக்கான விடுதொகை

வியாபார வருமதிக்கான விடுதொகை கணக்கு

| | | |
|---------------------|------------------|-------|
| மீ.கீ.செ 31/03/2024 | மீ.கீ.வ 1/4/2023 | 208 |
| | இலாப நட்டம் | 99 |
| | <hr/> | <hr/> |
| | 307 | 307 |
| | <hr/> | <hr/> |
| | மீ.கீ.வ 1/4/2024 | 307 |

வருடத்திற்கான விடுதொகை @ 5% = 6,140,000 X 5% = ரூபா.307,000

31 மார்ச் 2024 இல் உள்ளவாறான வியாபார வருமதி மீது = 6,140,000 – 307,000 = ரூபா.5,833,000

W7: வாடகை முற்பணம்

37,000 x 6 = 222,000

(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி C முடிவு

Notice:

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”. The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



© 2021 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka). All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)